

**THE TAMIL NADU DR. M.G.R. MEDICAL UNIVERSITY**

[BSMS 0723]

JULY 2023

Sub. Code: 1308

**FIRST PROFESSIONAL B.S.M.S. DEGREE EXAMINATION**

(For the Candidates admitted from the academic year 2021-2022 onwards)

(New Regulations 2021)

**PAPER VIII – UYIR VEDHIYAL (BIO CHEMISTRY)**

SIDUG – UV

*Q.P. Code: 601308*

**Time: 30 Minutes**

**Answer ALL questions**

**Maximum: 20 Marks**

**Choose one correct answer in the box provided in the Answer Script. No overwriting should be done. Choice should be given in Capital Letters.**

**III. MULTIPLE CHOICE QUESTIONS:**

கொள்குநிவினா:

(20X1=20)

1. Shifting of hydrogen atom from one carbon atom to another to produce enediols is called as \_\_\_\_\_.

- A) Tautomerization      B) Mutarotation  
C) Haworth projection      D) Configuration.

கூறுத்ரஜன் அனு ஒரு கார்பன் அனுவில் இருந்து பிரிந்து மற்றொரு கார்பன் அனுவடன் சேர்ந்து எனிடியால் உருவாவது என்பது.

- A) டாடோமெரைசேசன்      B) ம்யூடாரோடேஷன்  
C) ஹார்வெர்ட் புரோஜெக்ஷன்      D) கான்.பிகரேஷன்

2. Fuel reserve of the body \_\_\_\_\_.

- A) Triacylglycerol      B) Cholesterol      C) Purine      D) Galactose.  
உடலின் ப்யூவல் ரிசர்வ்  
A) டிரைஅசைல்கிளிசரால்      B) கொலெஸ்ட்ரால்      C) ப்யூரின்      D) காலாக்டோஸ்

3. Factories of Protein synthesis.

- A) RNA      B) DNA      C) Ribosome      D) Amino acids  
புரதம் உருவாகும் தொழிற்சாலை.  
A) ஆர்.என்.ஏ      B) டி.என்.ஏ      C) ரிபோசோம்      D) அமினோ அமிலம்

4. Steatorrhea is a condition in which \_\_\_\_\_ occur.

- A) Loss of lipids in feces      B) Loss of glucose in feces  
C) Loss of Protein in feces      D) Loss of Vitamin C in feces  
ஸ்டைட்டோரியா என்னும் நிலை கீழ்க்காண்பதை குறிக்கும்.  
A) மலத்தில் கொழுப்பு வெளியேறல்      B) மலத்தில் குளுகோஸ் வெளியேறல்  
C) புரதம் மலத்தில் வெளியேறல்      D) வைட்டமின் சி மலத்தில் வெளியேறல்

P.T.O.

5. Following is not related with Olestra,

- A) Synthetic lipid                      B) Glycerol  
C) Sucrose                              D) Contain natural fatty acid

கீழ்க்காணும் ஒன்று ஓலெஸ்ட்ராவிடம் தொடர்பு இல்லாதது

- A) சின்தெடிக் கொழுப்பு              B) கிளிச்ரால்  
C) சுக்ரோஸ்                      D) இயற்கையான கொழுப்பு அமிலம்

6. \_\_\_\_\_ is the end product of Protein metabolism.

- A) Uric acid                              B) Urea                              C) Ammonia                              D) Nitrogen  
----- புத வளர்ச்சிதை மாற்றத்தின் இறுதிப் பொருள்.  
A) யூரிக் அமிலம்              B) யூரை                              C) அம்மோனியா                      D) நைட்ரஜன்

7. Insulin dependent transport system of glucose occurs in \_\_\_\_\_.

- A) Erythrocyte                              B) Brain                              C) Muscle                                      D) Hepatocyte  
இன்சலின் சார்ந்த குஞ்சோஸ் பரிமாற்றம் கீழ்க்காண்பவற்றில் நடக்கும்.  
A) எரித்ரோசெட்                      B) மூளை                              C) தசை                                      D) கல்லீரல் செல்

8. The end product of aerobic glycolysis is \_\_\_\_\_.

- A) Lactate                                      B) Pyruvate                              C) Glucose                                      d) Fructose.  
ஆக்சிஜன் சம்பந்தமான கிளைக்கோலைசிஸ்-ன் இறுதி பொருள்  
A) லைக்டெட்                              B) பைருவேட்                              C) குஞ்சோஸ்                              D) ப்ரக்டோஸ்

9. The following hormone stimulates gluconeogenesis.

- A) Insulin                                      B) Glucagon                              C) Thyroxine                                      D) Somatostatin.  
கீழ்க்காணும் ஹரார்மோன் குஞ்சோநியோஜெனிசிஸ் தூண்டுவிக்கும்  
A) இன்சலின்                              B) குஞ்சோகான்                      C) தெராக்சின்                              D) சொமாடோஸ்டோடீன்

10. Microcytic anemia due to the deficiency of \_\_\_\_\_.

- A) Vit B<sub>12</sub>                                      B) Iron                                      C) Folic acid                                      D) Sodium  
மைக்ரோ சைடிக் அனிமியா கீழ்க்காண்பது குறைதலால் ஏற்படும்.  
A) வைட்டமின் பி<sub>12</sub>                      B) இரும்புச் சத்து                      C) போலிக் அமிலம்                      D) சோடியம்

11. \_\_\_\_\_ is regarded as a body weight regulatory hormone.

- A) Leptin                                      B) Peptin                                      C) Olestra                                      D) Thermogenin  
----- உடல் எடையை ஒழுங்குபடுத்தும் ஹரார்மோன்.  
A) லெப்டின்                              B) பெப்டின்                              C) ஓலெஸ்ட்ரா                              D) தெர்மோஜெனின்

12. The following carbohydrates not utilized by the body \_\_\_\_\_.

- A) Starch                                      B) Lactose                                      C) Glycogen                                      D) Pectin  
கீழ்க்காணும் கார்போஹைட்ரேட் உடலால் உபயோகப்படுத்தப்படாது  
A) ஸ்டார்ச்                              B) லாக்டோஸ்                              C) கிளைகோஜென்                              D) பெக்டின்

13. One of the following hormone is different in chemical nature.

- A) Gluco corticoids                                  B) Mineralo corticoids

- C) Antiduretic hormone                                  D) Sex hormone

கீழ்க்காணும் ஹார்மோன் வேதியல் அடிப்படையில் மாறுபட்டது

- A) குஞ்சோ கார்டிகாய்டு                                  B) மினரலோ கார்டிகாய்ட்ஸ்

- C) ஆண்டி டையூரெடிக் ஹார்மோன்                                  D) செக்ஸ் ஹார்மோன்

14. Following part of brain is a specialized centre work as a master co-ordinator of hormonal action

- A) Thalamus    B) Pituitary    C) Hypothalamus    D) Substantia nigra

கீழ்க்கண்ட மூன்றையின் ஒரு பகுதி ஹார்மோன் செயல்களுக்கான தலைமை ஒருங்கிணைப்பாக உள்ளது.

- A) தலாமஸ்    B) பிட்யூட்டரி    C) கைவோதலாமஸ்                                  D) சப்ஸ்டான்சியா நெக்ரா

15. Following is not a protein hormone.

- A) Growth hormone    B) Prolactin    C) Steroid hormone    D) placental Lactogen

கீழ்க்காண்பது புரத ஹார்மோன் அல்ல.

- A) குரெளத் ஹார்மோன்                                  B) புரோலாக்டின்

- C) ஸ்டிராய்டு ஹார்மோன்                                  D) பிளாசென்டல் லாக்டோஜன்

16. One of the following test is based on metabolic capacity.

- A) Anti pyrine clearance    B) Bile pigment

- C) Serum albumin    D) Bromo sulphthalein

கீழ்க்காணும் பரிசோதனையானது வளர்சிதை மாற்றத்தின் திறமையைப் பொருத்து மேற்கொள்ளப்படும்

- A) ஆண்டிபைரின் கிளியரனஸ்                                  B) கைபல் பிக்மெண்ட்

- C) செரம் அல்புமின்    D) புரோமா சல்ப்தலின்

17. One of the following pair in van den Bergh reaction and jaundice is incorrect.

- A) Indirect positive- Hemolytic Jaundice

- B) Direct positive – obstructive jaundice

- C) Direct positive - Hemolytic Jaundice

- D) Biphasic Hepatic - jaundice

வான்டென் பர்க் செய்கை மற்றும் மஞ்சள்காமாலை இணை தவறானது

- A) மறைமுகமாக உள்ளது - ஹீமோலைடிக் காமாலை

- B) நேர்முகமாக உள்ளது - அடைப்பினால் உண்டாகும் காமாலை

- C) நேர்முகமாக உள்ளது - ஹீமோலைடிக் காமாலை

- D) மறைமுகம் மற்றும் நேர்முகம் உள்ளது - கல்லீரல் காமாலை

18. The following distinct process is not related with DNA.

- A) Replication    B) Repair    C) Rotation    D) Recombination.

கீழ்க்கண்ட முதன்மை செய்கை டி.என்ற உடன் சம்பந்தப்படாதது.

- A) பிரதி செய்கை    B) பழுது நீக்கல்    C) சுழற்சி

- D) மறு சேர்க்கை

19. The Parental strands of DNA are separated by enzyme.

- A) Helicase              B) Trypsin              C) Primase              D) Trehelase  
தாய் டி.என்ற-வை பிரிக்கும் என்சைம்.  
A) ஹெலிகேஸ்              B) டிரிப்சின்              C) ப்ரைமேஸ்              D) ட்ரீகிலேஸ்

20. The following is not a cause of dehydration.

- A) Vomiting              B) Diarrhea              C) Lack of ADH              D) Over production of ADH  
கீழ்க்கண்டது உடலின் நீர்த்துவம் குறைவதற்கான காரணமல்ல.  
A) வாந்தி              B) வயிற்றுப்போக்கு              C) ஏ.டி.எச். குறைபாடு              D) ஏ.டி.எச். அதிகமாதல்  
\*\*\*\*\*

**THE TAMIL NADU DR. M.G.R. MEDICAL UNIVERSITY**

**[BSMS 0124]**

**JANUARY 2024**

**Sub. Code: 1308**

**FIRST PROFESSIONAL B.S.M.S. DEGREE EXAMINATION**

**(For the Candidates admitted from the academic year 2021-2022 onwards)**

**(New Regulations 2021)**

**PAPER VIII – UYIR VEDHIYAL (BIO CHEMISTRY)**

**SIDUG – UV**

***Q.P. Code: 601308***

**Time: 30 Minutes**

**Answer ALL questions**

**Maximum: 20 Marks**

**Choose one correct answer in the box provided in the Answer Script. No overwriting should be done. Choice should be given in Capital Letters.**

**III. MULTIPLE CHOICE QUESTIONS:**

**கொள்குறி வினா:**

**(20X1=20)**

1. Which shape does Glucose gives in osazone formation?  
A) Needle shaped                            B) Sunflower shaped  
C) Powder puff shaped                    D) Cotton seed shaped  
**இசோன் உருவாக்கத்தில் குளுக்கோஸ் எந்த வடிவத்தை அளிக்கிறது?**  
A) ஊசி வடிவம்                            B) குரிய காந்தி பூ வடிவம்  
C) பவுடர் பப் வடிவம்                    D) பருத்தி விதை வடிவம்
  
2. Name the peptide that inhibit sense of pain.  
A) Glutathione                                    B) Methionine enkephalin  
C) Oxytocin                                        D) Vasopressin  
**இவற்றில் எது வலியின் உணர்வை தடுக்கும் பெய்டைடு?**  
A) குஞ்ச்டாதையோன்                    B) மெத்தியோனைன் என்கெபாலென்  
C) ஆக்ஸிடோனின்                            D) வாஸேப்ரசின்
  
3. The non protein part in holoenzyme is,  
A) Apoenzyme                                    B) Substrate                                    C) Coenzyme                                    D) Cofactor  
**ஹாலோ என்சைமில் உள்ள புரதம் அல்லாத பகுதி எது?**  
A) அபோஎன்சைம்                            B) சப்ஸ்ட்ரேட்                            C) உடன் நொதி                            D) கோபாக்டர்
  
4. Inflammation of pancreas is,  
A) Flatulence                                    B) Steatorrhea                                    C) Peptic ulcer                                    D) Pancreatitis  
**கணைய வீக்கம் என்பது,**  
A) வாய்வு    B) ஸ்டெட்ரோரியா                            C) வயிற்றுப் புண்                            D) கணைய அழுங்சி
  
5. Which enzyme acts on the peptide bonds of terminal amino acid?  
A) Exopeptidase                                    B) Endopeptidase                                    C) Hydrolase    D) Enolase  
**பெட்ரமினில் அமினோ அமிலத்தின் பினைப்புகளில் எந்த நொதி செயல்படுகிறது?**  
A) எக்ஸோபெப்டோஸ்                    B) என்டோபெப்டோஸ்                    C) கைந்த்ரோலேஸ்                    D) ஈன்லேஸ்

**P.T.O.**

6. Which is the termination codon?  
 A) AUA                    B) AUG                    C) UAA                    D) GUG  
 இவற்றில் எது முடிவு கோடன்?  
 A) AUA                    B) AUG                    C) UAA                    D) GUG
7. The precursor for the synthesis of Ketone bodies is,  
 A) Methionine            B) Acetyl CoA            C) Cholesterol            D) Cyclic AMP  
 இவற்றில் எது கீட்டோன் பாடகளின் தொகுப்பின் மூலம்?  
 A) மெத்தியோனைன்    B) அசிடைல் CoA    C) கொலஸ்மரால்    D) சுழற்சி AMP
8. Excretion of Glucose in urine is known as,  
 A) Glucosemia            B) Galactosuria            C) Fructosemia            D) Glycosuria  
 சிறுநீரில் குஞக்கோல் வெளியேறுவது என்பது,  
 A) குஞக்கோஸீமியா    B) காளக்டோஸீமியா    C) ப்ரக்டோஸீமியா    D) கிளைகோகுரியா
9. Energy Currency of the cell is,  
 A) ADP                    B) ATP                    C) NADP                    D) FAD  
 செல்களின் ஆற்றல் நாணயம்,  
 A) ADP                    B) ATP                    C) NADP                    D) FAD
10. Which Vitamin helps in blood clotting?  
 A) Vitamin A            B) Vitamin D            C) Vitamin E                    D) Vitamin K  
 எந்த வைட்டமின் இரத்தம் உடறைவதற்கு உதவுகிறது?  
 A) வைட்டமின் A    B) வைட்டமின் D    C) வைட்டமின் E    D) வைட்டமின் K
11. Which mineral is necessary for the synthesis of Melanin?  
 A) Copper                B) Zinc                    C) Sodium                    D) Sulphur  
 மெலனின் தொகுப்பிற்கு தேவையான கனிமம் எது?  
 A) Copper                B) Zinc                    C) Sodium                    D) Sulphur
12. Calorific Value of Carbohydrate is,  
 A) 9                      B) 1                      C) 4                      D) 2  
 கார்போஹைட்ரேட்டின் கலோரிக் மதிப்பு,  
 A) 9                      B) 1                      C) 4                      D) 2
13. The transfer of tissues/organs from one species to another is termed as,  
 A) Autograft            B) Opsonization            C) interleukin            D) Xenograft  
 திசுக்கள் / உறுப்புகளை ஒரு இனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதற்கு என்ன பெயர்?  
 A) ஆட்டோகிராஃப்ட்    B) ஓப்சனேசேஷன்    C) இன்டர்லீட்யூகின்    D) செனோகிராஃப்ட்
14. Which hormone stimulates the production of Progesterone by the Corpus Luteum?  
 A) Epinephrine            B) follicle stimulating hormone  
 C) Luteinizing hormone            D) Growth hormone  
 கார்பஸ் லுடியம் மூலம் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன் எது?  
 A) எபிநெப்ரின்            B) நுண்ணறை தூண்டுதல் ஹார்மோன்  
 C) லுடினெசிங் ஹார்மோன்            D) வளர்ச்சி ஹார்மோன்

15. Aggregation of Platelets is inhibited by,  
 A) Prostaglandin      B) Prostacyclin      C) Thromboxane      D) Bradykinin  
 இவற்றில் எது பினேட்டெலட்டுகளின் திரட்டுதல் தடுக்கிறது?  
 A) புரோஸ்டாகிளான்டின்      B) புரோஸ்டாசைக்லின்  
 C) த்ரோம்பாக்ஸேன்      D) பிராடிகேனின்
16. The renal threshold for Glucose is,  
 A) 180 mg/dl      B) 2mg/dl      C) 30 mg/dl      D) 10 mg/dl  
 இவற்றில் எது குளுக்கோலின் சிறுநீரக வரம்பு இவற்றில் எது?  
 A) 180 mg/dl      B) 2mg/dl      C) 30 mg/dl      D) 10 mg/dl
17. Yellow colour of the serum due to bilirubin is measured by,  
 A) Van den reaction      B) Serum test  
 C) Icterus index      D) Antipyrine Capacity  
 பிலிருபின் காரணமாக சீரம் மஞ்சள் நிறம் இவற்றில் எதன் மூலம் அளவிடப்படுகிறது?  
 A) வான் டென் வினை      B) சீரம் சோதனை  
 C) க்டெரஸ் இன்டெக்ஸ்      D) அண்டிபைரின் தீற்று
18. The Identification of genes and their respective functions is termed as,  
 A) Functional genomics      B) Structural genomics  
 C) DNA microarray      D) Comparative genomics  
 இவற்றில் எது மரபணுக்களின் அடையாளம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் என்று அழைக்கப்படுகிறது?  
 A) செயல்பாட்டு மரபியல்      B) கட்டமைப்பு மரபியல்  
 C) DNA மைக்ரோஅஃரே      D) ஒப்பீட்டு மரபியல்
19. Which type of blotting technique is used to detect specific DNA sequences?  
 A) Northern Blotting      B) Western Blotting  
 C) Eastern Blotting      D) Southern Blotting  
 இவற்றில் எந்த வகை படிவ நுட்பம் DNA வரிசையை கண்டறிகிறது?  
 A) நார்தன் படிவ      B) வெஸ்டர்ன் படிவ      C) ஈஸ்டர்ன் படிவ      D) சதர்ன் படிவ
20. The Principal Intracellular Cation is,  
 A)  $\text{Na}^+$       B)  $\text{K}^+$       C)  $\text{Mg}^+$       D)  $\text{Ca}^+$   
 இவற்றில் எது முதன்மை உள்செல் கேட்கையான் ஆகும்?  
 A)  $\text{Na}^+$       B)  $\text{K}^+$       C)  $\text{Mg}^+$       D)  $\text{Ca}^+$
- \*\*\*\*\*